

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஐந்தொகை, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானச் செலவினக் கணக்கு, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளுக்கான தகவல்களை உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் உள்ளடங்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை அதிகாரச்சட்டத்தின் 172(1) ஆம் உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக்கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலானது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகின்றேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமத்தின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுத்துவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான அறிவு பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தத்தன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை, முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா

எனவும் அதன் முறைமைகள் வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாகவும் பேணிச் செல்லப்படுகின்றதா எனவும்,

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்படுகின்றதா எனவும்,
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் எனது அறிக்கையின் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் ரூபா 17,753,268 செலவில் பொருத்தப்பட்ட சூரிய மின் தட்டுக்கள் நிதிக்கூற்றுக்களில் ரூபா 5,175,000 தொகையாக காட்டப்பட்டிருந்தது.	நிதிக்கூற்றில் சொத்தாக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.	நிதிக்கூற்றுக்கள் சீராக தயாரிக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் ரூபா 2,198,387 கிரயத்தில் பொருத்தப்பட்ட பெயர்பலகை மற்றும் கண்காணிப்பு கருவிகள் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	-மேற்படி-	-மேற்படி-
(இ) மீளாய்வாண்டில் அபிவிருத்தி ஒதுக்க நிதியின் கீழ் ரூபா 1,077,546 கிரயத்தில் பூர்த்தியாக்கப்பட்ட சாண்டா சந்தை இறைச்சிக்கடையின் பெறுமதிகள் மூலதனமாக்கப்பட்டிருக்கவில்லை.	-மேற்படி-	கணக்குகள் சரியாக தயாரிக்கப்படுதல் வேண்டும்.

(ஈ)	சபையின் அலுவலக மின்சாரச் செலவீனம் ரூபா 231,449 மற்றும் பெறவேண்டிய சூரிய மின் விற்பனை வருமானம் ரூபா 53,124 என்பன நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	-மேற்படி-	நிதிக்கூற்றுக்கள் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும்.
-----	--	-----------	---

1.6.2 கணக்காய்விற்காக எழுத்துமூலச் சான்றுகள் இல்லாமை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 13,347,505 பெறுமதியான ஆதனவரி நிலுவைக்குரிய பதிவேடுகள், அட்டவணைகள் மற்றும் காலப்பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்படாமையினால் கணக்காய்வின் போது திருப்திகரமாக பரிட்சிக்க முடியாமல் இருந்தது.	ஆதனவரி நிலுவையானது எந்த ஆண்டுக்குரியவை என்பது காலப்பகுப்பாய்வு செய்யப்படவில்லை.	பதிவேடுகள், அட்டவணைகள் மற்றும் காலப்பகுப்பாய்வு தயாரிக்கப்பட்டு கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்களுடனான இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவத் தீர்மானங்கள் என்பவற்றுக்கான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 134 ஆம் பிரிவு	மீளாய்வாண்டில் சபையினால் ஆதனவரி அறவிடப்பட்டிருக்க வேண்டிய 7,189 ஆதனங்களில் 2,373 ஆதனங்களிற்கு K படிவம் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை.	ஆளணி பற்றாக்குறை காரணமாக முழுமைப்படுத்த முடியவில்லை.	சட்ட ஏற்பாடுகளிற்கு மைய நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப்பிரமாணம் 571(1), (2), (3)	இரண்டு ஆண்டுகளிற்கு மேற்பட்ட ரூபா 348,629 ஆன 02 காலங்கடந்த வைப்புக்களினை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	அனுமதி கிடைக்கப் பெற்றதும் சீர்செய்யப்படும்.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம், உரிய நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

(இ) 1971 இன் 48 ஆம் இலக்க உள்நூலாட்சி நிறுவனங்கள் தொடர்பான விசேட ஏற்பாடு	வீதவரி அறவிடுவதற்காக சபையின் அதிகார பிரதேசத்திலுள்ள அசையாத ஆதனங்களை 05 வருடங்களுக்கு ஒரு தடவை மதிப்பீடு செய்ய வேண்டியிருந்தும் சபையின் உட்பிட்டி உப அலுவலத்தினால் 1965 ஆம் ஆண்டில் மதிப்பீடு செய்யப்பட்ட 5,307 எண்ணிக்கையிலான மொத்த ஆதனவரி அலகுகளின் அடிப்படையாகக் கொண்டு வீதவரி அறவீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.	மீள் மதிப்பீட்டு பணி நிறைவு பெற்றதும் ஆதனங்களை மீள்மதிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.	சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.
(ஈ) நகர அபிவிருத்தி அதிகார சபையின் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமான பத்திரிகை 2021 யூலை 08 ஆந் திகதிய 2235 / 54 ஆம் இலக்கத்தின் பகுதி I இன் 11ஆவது விடயம்	குடிபுகு சான்றிதழ் பெறப்படாத கட்டிடங்களுக்கு கால நீடிப்பு ரூபா 1,835,000 கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.	சட்டஏற்பாடுகளின் பிரகாரம், கால நீடிப்பு கட்டணம் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 125,787,943 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவுகளை மிகைத்த வருமானம் ரூபா 130,546,233 ஆகும்.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பித்த தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பான மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், பட்டியலிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	பட்டியலிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப் பட்ட வருமானம்	31 இல் மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
(i) வீதவரியும் வரியும்	9,414,111	23,420,364	7,990,970	15,429,394	9,221,010	23,022,236	9,674,731	13,347,505
(ii) வாடகை	33,149,241	32,084,000	31,934,033	149,967	28,759,252	37,116,411	37,006,694	109,717
(iii) உத்தரவுப்பத்திரக் கட்டணம்	3,710,155	4,011,252	4,011,252	-	3,431,772	3,888,539	3,888,539	-
(iv) ஏனைய வருமானம்	100,717,829	127,950,617	126,396,427	973,190	116,069,929	116,747,255	116,703,042	44,213
கூட்டுத்தொகை	146,991,336	187,466,233	170,332,682	16,552,551	157,481,963	180,774,441	167,273,006	13,501,435

2.2.2 வருமானங்களை சேகரிக்கும் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு நிலுவை வீதவரியும் வரியும் கணக்கின் மீதி ரூபா 15,429,394 ஆக இருந்ததுடன் அதில் 4,370 வளவுகளுக்குரிய 01 ஆண்டு முதல் 05 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட ரூபா 13,267,587 ஆன மீதியொன்றும் 05 ஆண்டை விஞ்சிய ரூபா 2,161,807 ஆன மீதியொன்றும் காணப்பட்டிருந்தன. அத்துடன் ரூபா 74,225 ஆன கிடைக்கப்பெற வேண்டிய மாட்டிறைச்சி சந்தைக் குத்தகை 10 வருடத்திற்கு மேலாக அறவிடப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

நடப்பாண்டில் நிலுவைப் பணத்தினை நடுக்கட்டல் உத்தியோகத்தார்கள் ஊடாக மேற்கொள்வதற்கும் மற்றும் விட்டுவிடுதல் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

பரிந்துரை

நிலுவைப் பணத்தினை துரிதமாக அறவீடு செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) சபையின் அபிவிருத்தி நிதியினைப் பயன்படுத்தி மீளாய்வாண்டு மற்றும் அதற்கு முன்னைய ஆண்டுகளில் மேற்கொள்ளுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ரூபா 14,976,687 கூட்டுமொத்த தொகைக்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 04 புனரமைப்பு வேலைகள் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரைகள்

எதிர்காலத்தில் வேலைத்திட்டங்கள் பொருத்தமான முறையில் செய்யப்படும்.

பரிந்துரைகள்

திட்டமிடப்பட்ட வேலைகளினை உரிய காலத்தில் மேற்கொள்ளுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

- (ஆ) 2016 ஆம் ஆண்டில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி மானியத்திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை மீள்கழற்சிக்கு உட்படுத்தும் நோக்கில் ரூபா 2,208,000 பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட இயந்திரத்தினை குறிப்பிட்ட நோக்கத்திற்கு பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் தனியார் ஒருவருக்கு ரூபா 20,000 மாதாந்த வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
- (இ) 04 கடையறைகளினை வாடகைக்கு வழங்கப்பட்டிருக்காமையினால் சபைக்கு ரூபா 183,000 ஆன வருமான இழப்பொன்று ஏற்பட்டிருந்தது.
- (இ) தனியார் கடைத் தொகுதி ஒன்றிற்கு வாகனத் தரிப்பிடத்தினை பெற்றுக்கொள்வதற்காக சபைக்கு ரூபா 1,250,000 தொகை செலுத்தப்பட்டிருந்தும் அதனை பெற்றுக்கொடுப்பதற்கு 02 வருட காலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (ஈ) மீளாய்வாண்டில் ரூபா 2,620,755 பெறுமதிக்கு கொள்வனவு செய்யப்பட்ட 314 எண்ணிக்கையான வீதி மின்விளக்குகளில் 254 வீதி மின்விளக்குகள் சபையின் களஞ்சியத்தில் விளைவற்று காணப்பட்டிருந்ததுடன் அதற்கான உத்தரவாத காலமும் காலவதியாகியிருந்தன.
- (உ) 05 வருடங்களிற்கு ஒருமுறை மீள புதுப்பிக்கப்பட வேண்டியிருந்த மின்சார உப நிலையத்தின் நீண்டகால குத்தகை ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து புதுப்பிக்கப்பட்டிருக்காது தொடர்ந்தும் 55 வருடங்களாக செயற்படுத்தப்பட்டிருந்தது.
- சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் இவ் இயந்திர செயற்பாட்டிற்கு போதுமானதாக காணப்படவில்லை.
- எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் அடையக்கூடிய வகையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- மீளவும் கேள்வி கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
- வருமான மூலங்களை உத்தம மட்டத்தில் பேண நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- வாகனத் தரிப்பிடத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
- வாகனத் தரிப்பிடத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- வீதி விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
- சொத்துக்களை பூரணமாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் கொள்வனவு தொடர்பாக பொறுப்பான உத்தியோகத்தார்களிடமிருந்து நடத்தை அறவிடப்பட வேண்டும்.
- குத்தகை ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
- குத்தகை ஒப்பந்தங்கள் உரிய காலப்பகுதியில் மீள்புதுப்பிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

1915 இன் 15 ஆம் இலக்க வீடமைப்பு மற்றும் நகர மேம்பாட்டுக்கான கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15(1) இன் பிரகாரம், சட்டத்தின்

சபையின் கருத்துரை

சீர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

பரிந்துரை

குடிபுகு இயைபுச் சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

விதிமுறைகளுக்கேற்ப கட்டிடமானது கட்டப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்தி குடிபுகு இயைபுச் சான்றிதழ் (COC) வழங்கப்பட வேண்டியிருந்தும் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட 500 அபிவிருத்தி அனுமதிப் பத்திரங்களிற்கு குடிபுகு இயைபுச் சான்றிதழ் வழங்கப்படாமல் காணப்பட்டிருந்தன.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) 05 வருடங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படும் உழவு இயந்திரத்தினை திருத்தம் செய்து மீளப்பயன்படுத்துவதற்கு அல்லது அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	திருத்தம் செய்வதற்கு/ ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.	திருத்தம் செய்வதற்கு அல்லது அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) சபையினால் பயன்படுத்தப்படுகின்ற 15 காணிகள் மற்றும் 02 வாகனங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் சபைக்கு கையேற்கப்பட்டிருக்கவில்லை.	கையேற்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.	சொத்துக்களின் உரிமையினை சபைக்கு சலுகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) 2014 ஆம் ஆண்டு கூட்டுமொத்தம் ரூபா 2,999,723 இற்கு நிறைவேற்றப்பட்டிருந்த முதலைக்குழி நீர் விநியோகத்திட்டத்தின் மூலமான பொதுமக்களுக்கான குடிநீர் விநியோக செயற்பாடுகள் மீளாய்வாண்டின் இறுதி வரைக்கும் செயற்படுத்தப்படாதிருந்தது.	எதிர்காலத்தில் திட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.	இத செலவிடப்பட்ட பணத்திற்கு போதுமான பயன்பாடு காணப்பட வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையின் 04 உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட இடர்கடன் மற்றும் ஏனைய கடன்கள் தொடர்பில் அவ் உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடவேண்டிய ரூபா 272,000 தொகையினை 01 தொடக்கம் 06 வருடங்களிற்கு மேலாக அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	கடன் தொகையினை அறவிடு செய்வதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

4. கணக்களிதன்மையும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வாண்டிற்காக தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானம் மற்றும் செலவீனம் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 05 வருமான விடயங்களில் 09 சதவீதம் முதல் 29 சதவீதம் வரையிலும் 08 செலவின விடயங்களில் 14 சதவீதம் முதல் 36 சதவீதம் வரையும் விலகல்களும் ஒரு மூலதனச் செலவின விடயத்தில் 17 சதவீதமான விலகலும் இருந்ததாலும் பாதீடு ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

சபையின் கருத்துரை

கடந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட பாதீட்டிற்கும் உண்மை வருமானத்திற்கும் இடையிலான வேறுபாட்டில் காணப்பட்டமையாலும் விலகல்கள் ஏற்பட்டுள்ளது.

பரிந்துரை

தேவைப்பாடுகள் இனங்காணப்பட்டு கவனத்துடன் பாதீடுகள் தயாரிக்கப்பட வேண்டியதுடன் அது ஆக்கபூர்வமான முகாமைத்துவ கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும்.